

2 மார்ச் • சாம்பல் புதன்

பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்

மத்தேயு 6:1-6, 16-21

1. மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
2. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
3. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;
4. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவிட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
16. நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
17. நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
18. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
19. பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத்

திருடுவார்கள்.

20. பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

21. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

தியானம்

லெந்துக் காலமானது, ஜெபம், உபவாசம், தானதர்மம் என்னும் ஒழுங்குமுறைகளுக்கு கவனத்தை ஈர்க்கிறது. இங்கு இவைகளைக் குறித்துச் சொல்லும் போது, இயேசு, நாம் கடைபிடிக்கும் பக்தியுள்ள வழக்கங்கள், மனிதர்கள் கண்டுகளிக்கக் கூடிய மத அரங்குகளாக மாறிவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார் (கிரேக்க மொழியில் முதலாம் வசனத்தில் theathēnai, என்னும் பதத்திலிருந்து “theatre”, அதாவது அரங்கு என்னும் பதம் பிறக்கிறது). நம்முடைய உண்மையான பார்வையாளர் தேவன் ஒருவரே என்பதை அங்கீகரிக்க வேண்டும். இதிலிருந்து நம்முடைய கவனத்தை சிதற விடுவோமானால், நாம் உள்ளான அர்த்தம் ஏதும் இல்லாமல், வெளிப்பிறகாரமான சடங்காச்சாரங்களை கொண்டிருந்த பரிசேயரைக் காட்டிலும் மேலானவர்கள் அல்ல (மத். 23:27). “எனக்கு முன்பாக நட” (ஆதி. 17:1) என்று ஆபிரகாமைப் போன்று நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய முதற்பேரான பார்வையாளர் தேவன் ஒருவரே, ஏனெனில் நம்மை உருவாக்கி, இரட்சித்து அழைத்தவர் அவர் ஒருவரே. அவருக்கே நம்முடைய வாழ்க்கைக்கான கணக்கை ஒப்புவிக்க வேண்டும்.

இயேசுவுடைய பார்வைக்கு முன்பாக நம் வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அவர் நமது உண்மையான எஜமானர் என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். பணம், செல்வம் போன்று குறைவான யாதொன்றும், நம்மை வழி விலகவும், வேட்டையாடி, உலக பொக்கிஷங்களை பதுக்குகிறவர்களாக மாறச் செய்திடும். இத்தகைய பொக்கிஷங்கள் அழுகி, தொலைந்து அழிவிற்கு ஏதுவாக இருக்கிறது. பரலோகத்தின் பொக்கிஷங்கள் இதற்கு மாறாக ஆவிக்குரிய தன்மையுடையது, பூமிக்குரிய பொக்கிஷங்களைக் போல் இல்லாமல் வித்தியாசமானது. வேண்டாமென்று நாம் விட்டுவிடுவது எல்லாம் பரலோக பொக்கிஷமாகிறது, அங்கே அவைகள் துருவும், அழுகியும் போவதில்லை. இயேசு, ஐசுவரியமுள்ள இளம் அதிபதியை தனக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடுக்கும் படியாகச் சொன்னார், அப்போது “பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து” (மத். 19:20) வைப்பீர்கள். நம்முடைய பொக்கிஷங்கள் எங்கே இருக்கிறதோ அங்கே நம் இருதயமும் இருக்கும் என்று தேவன் கற்றுக் கொடுக்கிறார் - அந்தப் பொக்கிஷங்கள் ஒன்று பூமிக்கேதுவானவைகளாக இருக்கலாம் அல்லது மேலானவைகளாக இருக்கலாம் (கொலோ. 3:1-2).

இரண்டு முக்கிய கேள்விகள் என்னவென்றால்: என்னுடைய பக்திக்கேதுவான எல்லா செயல்களுக்கும் பார்வையாளர் யார்? நான் சேவிக்கும் உண்மையான

எஜமானன் யார்? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்கள் நம்முடைய ஆன்மீகமும், அன்றாட வாழ்க்கையும் ஸ்திரமானதாக தேவனுக்கும், தேவனுக்காகவும் நம்முடைய ஜீவியம் உள்ளதா என்பதை தீர்மானிக்கும்.

ஜெபம்

பரம பிதாவே, என்னுடைய தியானமும், பக்தியும் உம்மை நோக்கியே இருக்க வேண்டும் என்று நான் அறிந்துக் கொள்ளும்படி எனக்கு உதவிச் செய்யும். உலகம் மெச்சிக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பின் சோதனையிலிருந்து என்னை காப்பாற்றும். உம்முடைய அங்கீகாரத்தை நாடித்தேட வேண்டும். என்னுடைய இருதயத்தின் அந்தரங்கத்தில் உம்மோடு உரையாட எனக்கு உதவிச் செய்யும். உம்மை சேவிக்க, உம்மை மாத்திரம் சேவிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். உம்முடைய தெய்வீக சிங்காசனத்திற்கு முன்பாக எல்லா காரியங்களும் தள்ளப்பட்டு போவதாக. இந்த லெந்துக் காலத்தில் என்னுடைய இருதயத்திலும், ஜீவியத்திலும் உம்முடைய ஆளுகை உறுதியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.

செயல்

உபவாசிக்கவும், ஜெபிக்கவும், ஏழைகளுக்கு உதவிச் செய்யவும், நீங்கள் செய்வதை ரசிக்க ரசிகர்கூட்டமில்லாமல், பிறர்பார்த்து மெச்சிக் கொள்ளாமலும் இருக்க நாடுங்கள். இக்காரியங்களை இரகசியமாய் செய்யும் வாய்ப்புகளை கண்டுபிடிக்க முற்படுங்கள். பூமிக்குரிய பொக்கிஷங்களை வேட்டையாடி, பதுக்குகிறவர்களாயிராமல் இருக்க முடிவுச் செய்யுங்கள். அதற்கு பதிலாக, உங்களுடைய உடைமைகளை பகிர்ந்து, தேவையில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் வழிகளை தேடுங்கள்.

*பேராயர் எமரிட்டஸ் முனைவர் ராபர்ட் சாலமொன்
சிங்கப்பூர் மெதடிஸ்ட் திருச்சபை*

3 மார்ச் • சாம்பல் புதனுக்கு பின் வரும் வியாழக்கிழமை

அனைவரும் காணும்படியாக இருந்தது

உபாகமம் 30:15-20

15. இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.

16. நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.

17. நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப் பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்,

18. நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

19. நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,

20. கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

தியானம்

சிங்கப்பூரில், இரண்டு பதின்ம வயது சிறுவர்கள், பொது சேதம் திருட்டு போன்ற காரியங்களில் ஈடுபட்டது செய்தியானது. சாதாரணமாக இந்த சிறிய குற்றங்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கும். டீவியஸ் லிக்ஸ் என்னும் டிக்டாக் சவாலுக்காக இந்த துணிகரமான காரியத்தை செய்தார்கள். இதில் பங்குக் கொள்ளுகிறவர்கள் குற்றம் புரிகிற போது எடுக்கப் படுகிற தங்களுடைய வீடியோவை சமூக வலைதளங்களில் தங்களுடைய திறமையை நிரூபிக்க வெளியிடுவார்கள். அவர்கள் செய்த குற்றங்கள் யாவரும் காணும்படியாக வெளியிடப்பட்டதால், நீங்களும் இக்காரியத்தை சுத்த முட்டாள்தனம் என்று கூறியிருக்கலாம்.

உபாகமம் 30-ம் அதிகாரத்தில், இஸ்ரவேலர் யோர்தானுக்கு கிழக்கில், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் பாளையமிரங்கி இருந்தார்கள். சீக்கிரத்தில் அதை சுதந்தரித்து விடுவார்கள். அவர்களுக்காக அநேக 'டீவியஸ் லிக்ஸ்' காத்துக் கொண்டிருக்கிறதை தேவன் அறிவார். இஸ்ரவேல் இங்கு கானானை சுதந்தரிக்க போவது மட்டுமில்லாமல், அவர்களுடைய வாழ்க்கையும் ஜீவியமும் அந்நிய தேசத்தில் நன்றாக இருந்தாலும் அல்லது மோசமாக போனாலும், அது அனைவரும் காணும்படியாக இருந்தது.

ஆதலால், அவர்கள் தன்னுடைய ஜனங்களாக இருக்கும்படிக்கு நிச்சயமான நிபந்தனைகளை கொடுக்கிறார். "என் வழிகளில் நடக்கவும், என் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்" என்று தேவன் அவர்களுக்கு நினைவுப்படுத்தினார். இந்தப் பகுதி ஒரு எச்சரிப்பாக மட்டும் இல்லாமல், "அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்" என்று தேவ ஜீவியத்தில் பங்கு கொள்ளும்படியான அழைப்பையும் விடுக்கிறார்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இருந்த பெரிய வாக்குத்தத்தம் நிலம் அல்ல, தேவன் தம்மையே கொடுத்தது தான். அவருக்குள் இருக்கும் பூரண நிறைவு மட்டுமே, வாழ்க்கையில் எடுக்கும் பல முயற்சிகளில் நிலை நிற்கச் செய்யும். தேவனோடுருக்கும் ஜீவியம் எத்தகையது என்று முழுமையாக காட்டிய ஆண்டவராகிய இயேசுவின் மீது கண்களை பதிக்க வேண்டும் என்று ஒவ்வொரு லெந்துக் காலம் நினைவூட்டலாக அமைகிறது.

எல்லோரும் பார்க்கும்படியாக சிலுவையில் தூக்கப்பட்டாலும் கூட ஊழிய அழைப்பிற்கு கீழ்ப்படிந்து, தேவனோடு இசைந்திருக்கும் ஜீவியம் மாத்திரமே தேவனிடத்திலிருந்து உண்மையான நிறைவை கண்டடையும். புனித வெள்ளி இறுதியானது அல்ல, உயிர்த்தெழுந்த திருநாள் என்ற ஒன்று தொடர்ந்தது. மகிமையான கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மறுபடியுமாக எல்லோரும் பார்க்கும்படியாக இருக்கிறது. ஆனால் மிகவும் முக்கியமாக, அவர் நம்மெல்லோருடைய ஜீவியத்தையும் பார்ப்பார். உங்களுடைய வாழ்க்கையில் அவர் எதைப் பார்ப்பார்?

ஜெபம்

அன்புள்ள தேவனே, நீர் ஒருவரே யாவற்றையும் அறிந்திருக்கிறீர், பார்த்துக் கொண்டும் இருக்கிறீர். சங்கீதக்காரன் அமுததைப் போன்று நானும் அழுகிறேன், "தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்" (சங். 139:23-24). மெய்யாகவே, என்னைப் பார்க்கிற ஜனங்கள், உம்முடைய ஆவியானவர் என்னில் செயல்படுவதையும், வசிக்கிறதையும் காணுவார்களாக. உம்மையே எல்லோரும் பார்க்கும்படியாக என்னுடைய ஜீவியத்தை உருவாக்கும்.

செயல்

லெந்தின் இரண்டாம் நாளான இன்று, நம்முடைய வாழ்க்கையை கூர்ந்து, ஆராய்ந்துப் பார்போம். இதை நான் உள்ளங்கையை இறுக்கி பிடிக்கும் சோதனை என்பேன். உங்கள் வாழ்க்கையின் எத்தனை காரியங்களை உள்ளங்கைக்குள்ளாக

2022 லெந்துகால அனுதின தியானங்கள்
சாம்பலில் இருந்து, நம்பிக்கை எழும்



இறுக்க பிடித்துள்ளீர்கள்? விரல்களை தளர்த்தி உள்ளங்கையை திறவுங்கள். பிரியமில்லாத காரியங்களை எடுத்துப் போடும் படி தேவனிடத்தில் கேளுங்கள். நித்திய ஜீவனிற்கு உங்களை அழைத்துச் செல்ல பரம பிதாவிற்கு, உங்களுடைய உள்ளங்கையை பிடித்துக்கொண்டு செல்வது சுலபமாக இருக்கும், இறுக்கி மூடிய கையை விட..

*அருட்திரு முனைவர் ஆல்பி யிப்
மூத்த போதகர்
சியோன் பிஷான் பைபிள் பிரிஸ்பைடிரியன் சர்ச்*

4 மார்ச் • சாம்பல் புதனுக்கு பின் வரும் வெள்ளிக்கிழமை

தேவரீர் ஒருவருக்கே விரோதமாய் நான் பாவஞ்செய்தேன்

சங்கீதம் 51:1-5, 17-18

1. தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
2. என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழிவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
3. என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
4. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
5. இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
17. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
18. சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
19. அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின்பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

தியானம்

உயர் ஸ்தானத்தில் இருப்பதினால் உண்டான கௌரவமும் பதவியும் தலைகனமாகியதோ. அம்மோனியர்களுக்கு எதிராக தன் வீரர்களை போரில் வழிநடத்திச் செல்ல வேண்டிய இராஜாவாகிய தாவீது, எருசலேமிலேயே தங்கிவிட முடிவுச் செய்தார். ஒரு மாலைப் பொழுதில், அரண்மனை வாழ்வின் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில், பத்சேபாள் குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டார். அவளது சரீரம் அவருக்குள் இச்சையைத் தூண்டியது இது வேசித்தனத்திற்கு வழிவகுத்தது. தனக்கு விசுவாசமான சேவகனாகிய உரியாவின் மனைவி என்று தெரிந்திருந்தும் பத்சேபாளோடு சயனித்தான். வேசித்தனம் கொலைபாதகத்திற்கு வழிவகுத்தது. உரியா தன் உடன் சேவகர்களோடு ஒரு மனதாய் இருந்ததினிமித்தம், தன்னுடைய வேசித்தனத்தை தாவீதால் மறைக்க இயலாமல் போனபடியினால், உரியாவை கொலை செய்ய முற்பட்டார்.

2 சாமுவேல் 11 இல் உள்ள தாவீதின் சுயநல கண்ணோட்டம், சங்கீதம் 51 இல் உள்ள அவரது தவம் செய்யும் தோரணைக்கு முரணாக உள்ளது.

சாக்குப்போக்குகளையும், சுய விளக்கங்களையும் கொடாமல், தாவிது தன் குற்றத்தை நேராக ஒப்புக்கொண்டார், “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்” (வசனம் 4). தன்னுடைய பாவ அறிக்கையில், இரண்டு முக்கியமான காரியங்கள் சீஷத்துவத்திற்கான போதனையாக அமைந்திருக்கின்றன.

முதலாவதாக, தாவிது தான் தேவன் ஒருவருக்கே விரோதமாய் பாவஞ்செய்தார் என்பதை அறிக்கையிடுகிறார். மற்றொருவருக்கு விரோதமாக தான் செய்ததற்கு மனஸ்தாபப்படுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அந்த பாவத்தின் உள்ளான கருத்தை வெளிப்படுத்துகிறார். நம்முடைய சரீரங்கள் தேவனுக்கு சொந்தமானது, நம்முடைய அண்டை அயலகத்தாரும் தேவ சாயலில் உருவாக்கப்பட்டவர்கள். வேசித்தனமும், கொலையும் மற்ற பாவங்களைப் போன்றே தேவனுக்கு விரோதமான குற்றங்களாகும்.

இரண்டாவதாக, தாவிது குற்றம் இழைத்தது தேவனுக்கு விரோதமாக, அவர் தேவனிடத்திலேயே மன்னிப்பும் கேட்கிறார். தன்னுடைய நீதியின்படி தேவன் பாவத்திற்காக தண்டிக்கிறார். சற்றும் தகுதியில்லாதிருந்தும் தன்னுடைய இரக்கத்தினால் பாவியை மன்னிக்கிறார். பாவஞ் செய்து மனம் வருந்தி தேவனுடைய கிருபாசனத்தை கிட்டிச் சேரும் ஒரு பாவியின் செயல் அலட்சியமான செயலாக அல்ல, ஆழ்ந்த மனவருத்தமாகவே பார்க்கப்பட வேண்டும். பாவ படுகுழிகள் எவ்வளவு ஆழமாக நாம் விழுந்து கிடப்பினும், மன்னிப்பும், சுகமும் தேவனால் மட்டுமே முடியும்.

ஜெபம்

பூரண நீதியின் தேவனே

என்னை இன்று ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துக் கொள்ளும். நான் அறிந்தோ, அறியாமலோ செய்த என் பாவங்களை நான் ஒப்புக் கொள்கிறேன்.

சர்வ இரக்கத்தின் தேவனே.

உம்முடைய நீடிய அன்பினால், என்னுடைய எல்லா பாவங்களையும் மன்னியும், என்னுடைய இருதயத்திலும், மனதிலும் உள்ள எண்ணங்களிலும் என்னை பரிசுத்தமாக்கும். உம்மில் அன்புகூரவும், கறையற்றவர்களாக உம்முடைய எல்லா வழிகளிலும் நடக்க உம்முடைய கிருபையைத் தாரும்.

என்னை நேசித்து, தன்னையே எனக்காக கொடுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.

செயல்

1. சிந்தையிலும், வார்த்தையிலும், செய்கையிலும் பாவங்கள் செய்திருந்தால், அதை உங்களுக்கு தெரியப்பண்ணும்படிக்கு, உங்களுடைய தியான நேரத்தில் ஆவியானவரிடம் கேளுங்கள்.
2. தேவனுடைய பிரசன்னத்தில், உங்களுடைய பாவங்களை ஒப்புக் கொள்ளுங்கள்

3. மேலே உள்ள ஜெபத்தை உங்களுடைய தியானத்தை முடிக்கும் தருவாயில் ஜெபியுங்கள்.

அருட்திரு முனைவர் எட்வின் டே
முதல்வர்
டிரினிட்டி இறையியல் கல்லூரி

5 மார்ச் • சாம்பல் புதனுக்கு பின் வரும் சனிக்கிழமை

வேதம் எல்லாரைம் பாவத்தின் கீழ் ஏகமாய் அடைத்துப் போட்டது

கலாத்தியர் 3:15-22

15. சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதில்லை.

16. ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.

17. ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.

18. அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

19. அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.

20. மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.

21. அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

22. அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

தியானம்

நாம் லெந்து பருவத்தை புதன்கிழமையில் தொடங்குகிறோம், பெரும்பாலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது. பலருக்கு, லெந்து அனுசரிப்பின் ஒரு பகுதி "ஒழுக்கத்துடன்" தொடர்புடையது, மேலும் பெரும்பாலும், ஒழுக்கம் "நியாயப்பிரமாணத்துடன்" தொடர்புடையது. எனவே, இந்தப் பத்தியை நாம் இன்று சிந்திக்க வேண்டும் என்பது பொருத்தமானதாகத் தெரிகிறது.

இந்தப் பகுதி சற்று தெளிவற்றதைப் போல் உங்களுக்குத் தெரியலாம், உங்களுக்கு மட்டுமல்ல, பவுல் எழுதிய பல நிருபங்களிலுள்ள வசனங்களில் இது அதிக தெளிவில்லாமல் இருக்கின்ற ஒன்று. நன்கு பயிற்சி பெற்ற ரபியான பவுல், நியாயப்பிரமாணத்தைக் குறித்து உயர்ந்தக் கருத்தை உடையவர். அதனால் நியாயப்பிரமாணத்தைக் காக்க பிரயாசம் எடுப்பார். பவுலின் வாதம் என்னவென்றால், நியாயப்பிரமாணம் மோசமானதாக இல்லாவிட்டாலும், முழுமையடையாதது மற்றும் ஒருபோதும் விசுவாசத்தை மாற்றும் நோக்கம் கொண்டதல்ல. கலாத்தியர்களுடனான பிரச்சனை என்னவென்றால், நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பது தங்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால் நியாயப்பிரமாணம் செய்யக்கூடியது அவர்களின் பாவங்களை அம்பலப்படுத்துவதாகும். இதனால் அவர்கள் ஒரு இரட்சகரின் தேவையை ஒப்புக்கொள்வார்கள். நியாயப்பிரமாணம் நித்திய ஜீவனைக் கொடுக்க முடியாது, ஏனென்றால் "உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே." (வ. 21)

"அப்படியிராதபடியால்" என்று பவுல் 22ஆம் வசனத்தைத் தொடங்கும்போது, நீதியை நியாயப்பிரமாணத்தால் பெற முடியாது என்ற கருத்தை வலியுறுத்துகிறார். "வேதம் அனைத்தையும் பாவத்தின் கீழ் சிறை வைத்தது" - கோவிட்-19 உட்பட. வேதம் என்பது மேல்முறையீடு இல்லாத நீதிமன்றம். வேதம் துர்செய்தியை நமக்கு சொல்லிவிட்டு, கிருபை, எல்லாவற்றிற்கும் மேலாக உள்ள தேவ வல்லமை மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீதிருக்கும் விசுவாசத்தால் கிடைக்கும் இரட்சிப்பின் நற்செய்தியை பறைசாற்றுகிறது. ஆம், நாம் வேதத்தை நம்பலாம்; அது தவறாத, ஈர்க்கப்பட்ட, பிழையற்ற, தேவனின் நித்திய வார்த்தை. கிறிஸ்துவில் நாம் விசுவாசம் வைக்கும்போது, அவரில் நித்திய ஜீவனைப் பெறுவதற்கான நிச்சயத்தை இங்கே பெறுகிறோம். ஆகவே, தேவனுடைய விலைமதிப்பற்ற வார்த்தையில் காணப்படும் பொக்கிஷங்களைப் படிப்போம், குறிப்போம், கற்றுக்கொள்வோம், உள்நோக்கி ஜீரணித்து, அவற்றைப் பயன்படுத்துவோம்.

ஜெபம்

அன்புள்ள தேவனே, என் பரலோகத் தந்தையாக இருப்பதற்கு நன்றி. வேதத்தில் உங்களின் அற்புதமான வார்த்தைகளுக்காகவும், உமது குமாரனாகிய எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நித்திய இரட்சிப்பின் நிச்சயத்திற்காகவும் நன்றி. உமது வார்த்தை உண்மையாக இருப்பதைப் பாராட்ட எனக்கு உதவுங்கள். இது உங்களின் ஜீவனுள்ள வார்த்தை என்பதை நான் இப்போது அறிவேன். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

செயல்

இது இன்னும் உங்கள் தினசரி நடைமுறையாக இல்லாவிட்டால், தினமும் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதை வழக்கமாக்குங்கள். கடினமான பத்திகளையோ அல்லது உங்களுக்குப் பிடிக்காதவற்றையோ தவிர்க்க முயற்சிக்காதீர்கள். அவருடைய செய்தியைப் புரிந்துகொள்ளவும் பெறவும்

2022 லெந்துகால அனுதின தியானங்கள்
சாம்பலில் இருந்து, நம்பிக்கை எழும்



தேவனிடம் உதவி கேளுங்கள். தேவைப்பட்டால், ஒரு நண்பரின் உதவியை
நாடுங்கள்.

*அருட்பெருந்திரு டத்தோ டனால்ட் அக் ஜூட்
கூச்சிங் பிஷப் (சரவாக் மற்றும் புருனே தருஸ்ஸலாம்)*

06 மார்ச் • லெந்தின் முதல் ஞாயிறு

40 நாட்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டு

லூக்கா 4:1-13

1. இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு,
2. நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7. நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
9. அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழ்க்குதியும்.
10. ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11. உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12. அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக

என்று சொல்லியிருக்கிறதே என்றார்.

13. பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.

தியானம்

இயேசு வனாந்திரத்திலே பிசாசினால் நாற்பது நாட்கள் சோதிக்கப்பட்டார். அவர் இறுதிவரை உறுதியுடன் இருந்ததே அதற்கு தலையாக அமைந்தது. பிசாசு அவரை மூன்று முறை மாமிசத்தின் இச்சையினாலும், கண்களின் இச்சையினாலும், ஜீவனத்தின் பெருமையினாலும் அவரை சோதித்தான். ஆனாலும் இயேசு பிசாசின் ஒவ்வொரு திட்டத்தையும் அடையாளங்கண்டு, அவைகளை மேற்கொண்டார்.

முதல் சுற்றில், இயேசு பசியாக, சரீரத்தின் தேவையோடு இருந்த போது, பிசாசு அவரிடம், கற்களை அப்பங்களாக்கி அவருடைய சரீரத்தின் தேவையை பூர்த்திச் செய்துக் கொள்ளும்படியாக சவால் விட்டான். ஆண்டவரைப் போன்று பிசாசின் திட்டங்களை நாம் அடையாளங்கண்டு, தேவனுடைய போஷிப்பை விசுவாசிக்காமல், நம்மையே அதிகமாய் நம்பி சோதனைக்கு விழாமல் இருக்கிறோமா?

பிறகு, அவர் இன்னும் பசியினால் தவிக்கும் போது, பிசாசு, இயேசுவிடம் என்னைப் பணிந்துக் கொண்டால் உலகத்திலுள்ள மகிமையை கொடுப்பேன் என்றான். பார்க்கக் கூடிய பொருட்களின் மீது நாட்டம் உடையவர்களாக ஓடுகிறோமா அல்லது பிதாவினுடைய சித்தத்தை அறிந்து அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ஆண்டவரைப் போன்று தெள்ளந்தெளிவாக அறிந்திருக்கிறோமா?

இறுதியாக, இயேசு தேவனுக்கு மட்டுமே சேவை செய்வதில் உறுதியாக நின்றபோது, பிசாசு இயேசுவை தனது குமாரனுக்கு பிதாவின் பாதுகாப்பை நிரூபிக்க கோவிலின் உச்சியில் இருந்து குதிக்கும்படி சவால் விடுத்தான். அப்படியானால், பைபிளில் உள்ள தேவனின் வார்த்தையை, இயேசு உறுதியாக விசுவாசித்ததுப் போல், தேவனை பரிட்சை பாராமல் விசுவாசிக்க முடியுமா?

இயேசு, பிசாசின் சோதனையை பரிசுத்த ஆவியானவரின் துணையோடும், தேவனுடைய வார்த்தையின் துணையோடும் மேற்கொண்டார். இத்தகைய சோதனைகளை நாள்தோறும் சந்திக்கிறோம், பல முறை தோற்றுப் போகிறோம். இதையே கொண்டு பிசாசு நம்முடைய விசுவாசத்தை தாக்குகிறான், தேவனுடைய பிள்ளைகளாக நமக்கிருக்கும் அடையாளத்தையும், தேவனுடைய அன்பை கேள்விக் குறியாக்கி, தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு தயை செய்கிறாரா என்று கேட்க வைக்கிறான். நம்முடைய இருதயங்களில் அவிசுவாசம் என்னும் தீங்கை விதைத்து, இரக்கமுள்ள நம்முடைய தேவனிடத்திலிருந்தும், நம்மை திசை திருப்பி விடுகிறான்.

எனவே, தேவனுடைய பிள்ளைகளான நாம், எப்பொழுதுமே நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் ஞானஸ்நானத்தின் மூலமாக, நாம் நம்முடைய கிரியைகளால் அல்ல விசுவாசத்தினால் கிறிஸ்துவின் மூலமாக தேவன் நம்மை தம்முடைய பிள்ளைகளாக முன்னரே அறிவித்திருக்கிறார். அவர் நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்து நம்முடைய ஆவியுடனேகூட

சாட்சிகொடுக்கிறார் (ரோமர் 8:16). கிறிஸ்துவுடன் முன்னரே ஐக்கியமாயிருக்கும் நமக்கு அவருடைய ஜெயம், நம்முடைய ஜெயமாயிருக்கிறது. ஆமென்.

ஜெபம்

பிதாவாகிய தேவனே, உம்முடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்து செய்து முடித்த யாவற்றிற்காகவும், அவரையே உறுதியாக நோக்கிப் பார்ப்பதற்கான விசுவாசத்தை தாரும். அவர் சோதனைகளை மேற்கொண்டதினிமித்தம் நானும் அவருக்குள்ளாக ஜெயமெடுப்பேன். இயேசுவின் பரிசுத்த நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

செயல்

பிசாசின் சோதனைகளை நாம் சந்திக்கும் போது, அவனிடத்தில் தைரியமாக நாம் சொல்லவேண்டியது என்னவென்றால், "எனக்கு பின்னாக போ சாத்தானே! நான் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவோடு ஐக்கியத்திலுள்ள தேவனுடைய பிள்ளை. அவருடைய ஜெயத்தின் மூலமாக நாங்களும் ஜெயத்தைப் பெற்றோம்," என்பதே.

பிஷப் லு குவான் ஹோ

பேராயர், சிங்கப்பூர் லுத்திரன் திருச்சபை